



தகவல்

அழும் உர்மைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 17.09.2019 (முற்பகல்)

முன்னிலை

திரு ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,  
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.SA3971/F/2019

திரு A. பாக்கியராஜ்

... மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/  
செயற்பொறியாளர்/ பொது,  
விருதுநகர் மின் பகிர்மான வட்டம்,  
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,  
விருதுநகர்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	05.06.2018
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	03.12.2018
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	24.04.2019

\*\*\*\*\*

### ஆணை

இன்று (17.09.2019) இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு A. பாக்கியராஜ் ஆஜராகவில்லை. 04.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக வயது மூப்பின் காரணமாகவும், உடல்நல குறைவு காரணமாகவும் இன்றைய விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை எனவும், மதுரையில் விசாரணை நடத்த வாய்ப்பு வழங்குமாறும், பொதுத் தகவல் அலுவலர் விருதுநகர் மற்றும் மதுரை வழங்கும் தகவல்கள் தான் சிவில் நீதிமன்ற வழக்கை முடிவிற்கு கொண்டு வரும் என்பதையும் தெரிவித்துள்ளார். பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு ரா.செல்வம், செயற்பொறியாளர்/பொது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், விருதுநகர் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 05.06.2018 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், 21.03.2018 தேதியிட்ட மனுவை இயக்குனர், காவல்துறை புலனாய்வு அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், அதன்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை விபரம் தகவலாக வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் தகவலாக வழங்கவும் கேட்டு, பொதுத் தகவல் அலுவலர்/இணைச்செயலர்/பல்வகை, செயலகக்கிளை, தமிழ்நாடு மின்சார வாரியம், அண்ணா சாலை, சென்னை என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளரின் மனு 27.08.2018 தேதியிட்டு பிரிவு 6(3)ன்படி உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் வழங்கும்பொருட்டு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலர் 13.11.2018 தேதியிட்டு தகவல் வழங்கியுள்ளார். வழங்கப்பட்டுள்ள தகவல்களை குறிப்பிட்டு அதற்கான விளக்கம் வழங்குமாறு கேட்டு, 03.12.2018 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். 27.02.2019 தேதியிட்டு மேல்முறையீட்டு அலுவலர் தகவல் வழங்கியுள்ளார். திருப்தியடையாத மேல்முறையீட்டாளர் தான் கோரிய சரியான தகவல் தனக்கு வழங்கப்படவில்லை என்றும், அவற்றை பெற்று வழங்கவும் கேட்டு, பிரிவு 19(3)ன் கீழ் 24.04.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்த இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர்/மேல்முறையீட்டாளர் கோரிய தகவல் தொடர்பாக வழங்கக்கூடிய தகவல்கள் 13.11.2018, 08.01.2019 மற்றும் 27.02.2019 தேதியிட்டு பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் வாயிலாகவும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

5. ஆணையம் அவற்றை பரிசீலனை செய்ததில், மேல்முறையீட்டாளருக்கு பொது அதிகார அமைப்பின் ஆவணங்களிலிருந்து வழங்கக்கூடிய தகவல் வழங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேல்முறையீட்டாளர் இன்றைய விசாரணையில் ஆஜராகாத நிலையில், இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லை என ஆணையம் முடிவு செய்து, இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/- ச.த. தமிழ்குமார்  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண்.SA3971/F/2019**

**பெறுநர்**

பொதுத் தகவல் அலுவலர்/  
செயற்பொறியாளர்/ பொது,  
விருதுநகர் மின் பகிர்மான வட்டம்,  
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,  
விருதுநகர்.

**மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்**

திரு A. பாக்கியராஜ்,  
சாயல்குடி அஞ்சல்,  
கடலாடி வட்டம்,  
இராமநாதபுரம் மாவட்டம்.

Copy to: Judgement File.

Spare/ AM/PS - 190919